

Voice of London Tamils



மாந்திர வர்க்காலை தடுக்க GCSE Coursework கைவிடப்படுகிறது

ஜிசிஸி ஒப்படைகளில் மாணவர்கள் மாந்திரவதைத் தடுக்க ஒப்படைகளை கைவிடுவதென Qualifications and Curriculum Authority QCA ஒக்ரோபர் 5ல் அறிவித்து உள்ளது. செப்ரம்பர் 2007 முதல் கணித பாடத்துக்கான ஒப்படைகள் நிறுத்தப்பட உள்ளதாக கல்விச் செயலாளர் அலன் ஜோன்சன் தெரிவித்தார்.

மாணவர்கள் இணையத் தளங்களில் இருந்து பிரதி

மனங்கைற்றீஸ் உள்ளதை கண்டறியாததால்

4 வயதுச் சிறுவன் உயிரிழந்தார், தமிழ் மருத்துவருக்கு இரு மாத தற்காலிக வேலைநீக்கம்

டாரியல் என்ற நான்கு வயதுச் சிறுவன் மனங்கைற்றீஸினால் இறந்து கொண்டிருப்பதை அடையாளம் காணத் தவறிய மருத்துவர் ஜெயந்தி ஞானேந்திரன் மருத்துவ சபையால் இருமாத காலம் தற்காலிகமாக வேலை நீக்கப்பட்டு உள்ளார். பொது மருத்துவ சபையின் தண்டனையை கடுமையாக கண்டித்துள்ள அப்பையனின் தாயார், எனது மகன் வெறும் இரு மாதங்களுக்குத் தான் மதிப்புடையவனா? என பெரும் சின்துடன் கேள்வி எழுப்பி உள்ளார்.

2003 பெப்ரவரி 20ல் North Middlesex University Hospitalஇன் Walk in Centreல் டாரியல் மருத்துவர் ஜெயந்தியால் பரிசோதிக்கப்பட்டு நியூரோபின் வலி நிவாரணி வழங்கப்பட்டு வீட்டுக்கு

செய்வதும், பெற்றோர் களும் ஆசிரியரும் மாணவர்களுக்காக ஒப்படைகளை செய்வதும் மாந்திரத் தனங்களில் அடங்கியுள்ளது.

2009 செப்ரம்பர் முதல் ஆங்கில இலக்கியம், பிறநாட்டு மொழிகள், வரலாறு, புவியியல், சமூக விஞ்ஞானம், வர்த்தகக் கல்வி, பொருளியல், சமயக் கல்வி ஆகியவற்றிற்கு வீட்டில் செய்ய வழங்கப்படும் ஒப்படைகள் இல்லாமல் செய்யப்பட உள்ளது.

மனங்கைற்றீஸ் உள்ளதை கண்டறியாததால்

அநுத்த இதழில்

அன்மைக்காலமாக பல போராட்டங்களை முன்னெடுத்து வரும் ராஜநுடன் (படம்) நேர்காணல். சிலரால் இவர் ரவுடி ராஜன் எனவும் அழைக்கப்படுகிறார். அடுத்த இதழில் நீங்களே முடிவு செய்யுங்கள்!



லண்டனீ அகதிகவின் குரல்

Belonging என்ற தலைப்பிலான லண்டன் அகதிகள் பற்றிய கண்காட்சி லண்டன் மியூசியத்தில் ஆரம்பமாக உள்ளது. 2006 ஒக்ரோபர் 27 முதல் 25 பெப்ரவரி 2007 வரை இக்கண்காட்சி இடம் பெறவள்ளது. லண்டன் அகதிகளின் குரலாக அமையவள்ள இக்கண்காட்சி, இவர்களால் லண்டனக்கு கிடைத்த நன்மைகளை வெளிப்படுத்துவதாக உள்ளது. இக்கண்காட்சியில் தனிப்பட்ட அழுத்தமான வாழ்க்கைக் குறிப்புகள், புகைப்படங்கள், படங்கள் ஓவியங்கள் என்பன காட்சிப்படுத்தப்பட உள்ளது. இவற்றினாடாக இவ்வகுதிகளின் இழப்புகள், தகவமைத் துக்க கொள்ளல், சாதனைகள் என்பன வெளிப்படுத்தப்படவள்ளது.

25 சமூக அமைப்புகளுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டுள்ள இக்கண்காட்சி ஆயிரிக்கா, மத்திய கிழக்கு, ஜெரோப்பா, ஆசியா, லத்தீன் அமெரிக்கா என உலகின் வெவ்வேறு பாகங்களைச் சேர்ந்த அகதிகளின் வரலாற்றை பதிவு செய்வதாக அமையவள்ளது.

தமிழ் கவனசீலர் பிரத்தானிய பிரஜையானார்

வழமையாக பிரத்தானிய பிரஜைகாலை இருப்பவர்களே இங்குள்ள அரசியலில் ஈடுபட்டு கவனசீலர்கள் ஆவது வழமை. மாறாக நியூஹாம் கவனசீலர் போல் சத்தியநேசன் முன்று தடவைகள் கவனசீலராகத் தெரிவிப்பதை செய்யப்பட்ட பின் தற்போது செப்ரம்பர் இறுதியில் பிரத்தானியப் பிரஜையாக ஆகியுள்ளார். கொமன்ஸெல்த் நாட்டில் இருந்து வந்தபடியால் அவர் பிரத்தானிய பிரஜையாகாமலேயே நியூஹாம் கவனசீலர் தேர்தலில் நின்று வெற்றிபெற்றார். கடைசி இரு தடவையும் கவனசீலில் அதிகப்படியான வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டி உள்ளார்.

1985 மே 21ல் பிரத்தானியாவில் அரசியல் தஞ்சம் கோரிய போல்

சத்தியநேசன் 1998ல் பிரத்தானியாவில் முதல் தமிழ் கவனசீலராகத் தெரிவானார். இவர் பயணம் செய்த அதே விமானத்தில் இவருடன் மேலும் 74 பேர் வந்திருங்கினர். அன்று முதல் தனது அனுபவத்தை மற்றுவர்களுக்கு உதவப் பயன்படுத்தி நாட்டிற்கு நன்மை ஏற்படுத்த விளைவதாக போல் சத்தியநேசன் தெரிவித்தார்.

பிரத்தானியாவில் உள்ள பல தமிழ் அமைப்புகளை உருவாக்குவதில் போல் சத்தியநேசனின் பங்கு குறிப்பிடத்தகுது. தற்போது எல்கொட்டல்ந்த் யாட் தமிழ் பிரிவின் ஆலோசனைக் குழுவில் உள்ள இவர் தேசிய அகதிகள் ஒருங்கிணைவு விடயங்களில் அரசுக்கு ஆலோசனை வழங்கும் குழுவிற்கு உள்ளுறை அமைச்சால் நியமிக்கப்பட்டு உள்ளார்.

இன்மைகள் உறங்குவதில் லை.

15 ஒக்டோபர் 2006 - 28 ஒக்டோபர் 2006, குரல் 01

லண்டன் குரல்

'லண்டன் குரல்' பத்திரிகையினாடாக உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. லண்டனில் ஏற்கனவே பத்திற்கும் மேற்பட்ட பத்திரிகைகள், சஞ்சிகைகள் வெளிவருகின்றன. இவற்றுக்கு மத்தியில் 'லண்டன் குரல்' நிலைத்து நிற்குமா? அதற்கான தேவை உள்ளதா போன்றவற்றை தீர்மானிக்கப் போவது வாசகர்களாகிய நீங்களும் விளம்பரதாரர்களுமே. ஆனால் பத்தோடு பதினொன்றாக 'லண்டன் குரல்' வெளிவருவதில் எமக்கு உடன்பாட்டில்லை. அதன் தனித்துவத்தை 'லண்டன் குரல்' அடையாளம் காட்டும்.

எவ்வளவுதான் தகவல் தொழில் நுட்பம் வளர்ச்சி கண்ட போதும் இணையத் தளங்களால் பத்திரிகை வாசிப்பை மழுங்கடிக்க முடியவில்லை. பாரம்பரிய வாசிப்பு பழக்கம் நீங்கள் விரும்பிய நேரத்தில் விரும்பிய இடத்தில் வாசிக்கக் கூடிய தன்மை பத்திரிகைகளின் உயிரோட்டமாக உள்ளது. மேலும் பத்திரிகைகளே அனைத்து தரப்பினரையும் சென்ற டையக் கூடிய நம்பகத் தன்மையான ஹடகமாக இன்றும் உள்ளது.

'லண்டன் குரல்' இது உங்களின் குரல். உங்களைப் பாதிக்கின்ற அனைத்துச் செய்திகளையும் தகவல் களையும் உங்களது பார்வைக்கு கொண்டு வருவதே எமது நோக்கம். எமது வெற்றியும் அதுவே. 'லண்டன் குரல்' உங்களிடம் செய்திகளைச் சேர்ப்பதுடன் மட்டும் நின்றுவிடாது உங்கள் கருத்துக்களையும் விமர்சனங்களையும் நீங்கள் பரிமாற விரும்பும் தகவல்களையும் சக வாசகர்களிடம் கொண்டு செல்லத் தயங்காது.

இப்போது வெளிவந்துள்ள 'லண்டன் குரல்', உங்கள் ஆலோசனை, ஒத்துழைப்புடன் மேலும் மெருகு பெற்று வெளிவரும். காலப்போக்கில் புதிய அமசங்களையும் தன்னுள் சேர்த்துக் கொள்ளத் தயங்காது.

இறுதியாக நாம் குரல் கொடுப்பதுடன் நின்றுவிடுவதில்லை உங்கள் தனிக்கு குரல்களை அடையாளம் கண்டு, செவிமிடுத்து பொறுப்பானவர்களின் செலிப்பறைகளில் ஏற்றும் வழிவகை களையும் காண்போம். உங்கள் ஒத்துழைப்பை வேண்டி அடுத்த இதழில் சந்திக்கும் வரை விடைபெறுகிறோம்.

ஆசிரியர்: ஆசிரியர்க்கும் த ஜெயபாலன் ரி கொள்ஸ்ரன்றைன் நிர்வாகம்: Dr பி சிவக்குமார் T திருவிங்கநாதன் ஜோ ஜெயவேந்தன்

Voice of London Tamils
P O Box 35806
London, E11 3JX, UK
செய்திக் கொட்டிப்: 020 8279 0354
விளம்பரத் கொட்டிப்: 079 6658 3460

'லண்டன் குரல்' பத்திரிகை Catamaran Ltd, (Catamaran Communications) இனால் மாதமிரு முறை வெளியிடப் பட்டு வருகிறது. இதில் வெளிவரும் கருத்துக்கள் எப்பொழுதும் 'லண்டன் குரல்' பத்திரிகையின்தோ அல்லது வெளியிட்டாளர்களின்தோ கருத்துக்களாக இருக்கும் என்பதில்லை. இப்பத்திரிகையில் உள்ள செய்திகள் உண்மையான தகவல் மூலங்களில் இருந்து பெறப்பட்ட சரியான தகவல்கள் என்ற நம்பிக்கையில் அடிப்படையில் பிரசரிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் இதில் வரும் தகவல் சொலியிட்டாளர்கள் பொறுப்பல்.

முஸ்லீம் மனித உரிமை செயற்பாட்டாளருடன் கலந்துரையாடல்



முஸ்லீம் மக்களும் பொது இணக்கப்பாட்டிற்கான வேலைத்திட்டமும் என்ற தலைப்பிலான சந்திப்பு சவுத்ரைசிலிப்பில் இடம்பெற்றது. ஒக்ரோபர் I, மாலை இடம்பெற்ற இச்சந்திப்பை தமிழ் சமாதானத்துக்கான ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்தது. ராகவன் தலைமையில் இடம்பெற்ற இச்சந்திப்பை நீதிராஜா அறிமுகம் செய்து வைத்தார். எழுத்தாளரும் ஹடகவியலாளரும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்மான மற்றுவும் பெளசர் பிரதான உரையை நிகழ்த்தினார். (படம்: ராகவன் - ராஜகுமார்)

அதே நினம் காலை பொசருடன் இலங்கை முஸ்லீம்களின் மனித உரிமை பற்றிய கலந்துரையாடல் ஒன்றை தமிழர் தகவல் நடவடிக்கைகளும் அதிக ரிக்கப்பட்டுள்ளது. இது எதிரபாராத விதத்தில் புதிய சந்தைவாய்ப்பொன்றை எற்படுத்தி இருப்பதாக விளம்பர நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இராணுவ மற்றும் பொலிஸ் சோதனைச் சவுடகளுக்கு அன்றையில் விளம்பரம் செய்வதற்கான போட்டி அதிகரித்து உள்ளது.

இப்படியும் வீளம்பரம்

இலங்கையில் மீண்டும் ஏற்பட்டு உள்ள யுத்த குழநிலையால் கடந்த 10 மாதங்களில் 1,500 பேர் கொல்லப்பட்டுள்ளனர். நாட்டின் பாதுகாப்பு நடவடிக்கைகளும் அதிக ரிக்கப்பட்டுள்ளது. இது எதிரபாராத விதத்தில் புதிய சந்தைவாய்ப்பொன்றை எற்படுத்தி இருப்பதாக விளம்பர நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இராணுவ மற்றும் பொலிஸ் சோதனைச் சவுடகளுக்கு அன்றையில் விளம்பரம் செய்வதற்கான போட்டி அதிகரித்து உள்ளது.

இலங்கையைப் பொறுத்தவரை இராணுவ மற்றும் பொலிஸ் சோதனைச் சவுடகள் இலங்கையர்களின் நாளாந்த வாழ்வில் ஒரு அங்கம் ஆகிவிட்ட படியால் மக்கள் அது பற்றி பெரிதாக அலட்சிக்கொள்வதில்லை. மேலும் கால் கடுக்க நீண்ட கீழ்வில் நின்று நகரும் போது விளம்பரங்கள் அவர்களின் பார்வையை ஈர்க்கின்றன. அங்கு வலி நிவாரணி பண்டோல் போன்ற அவ்விடங்களில் விளம்பரம் செய்ய விரும்புகின்றன.

இது இராணுவத்தினருக்கும் செலவைக் குறைக்க உதவுகிறது. இராணுவ மற்றும் பொலிஸ் சோதனைச் சவுடகளில் கூரை அமைப்பதற்கான தளபாடங்களை அதனை உற்பத்தி செய்யும் நிறுவனம் வழங்கிவிட்டு இது தனது அன்பளிப்பு என அதில் போட்டோடுவிடுகிறது. இவ்வாறே இராணுவ பங்கரில் நிறைந்த மழைந்தே வெளியேற்றி விட்டு வோட்டர் பம் நிறுவனம் போட்டோடுவிடுகிறது. இதே போன்ற பொலிசாரின் நோபாக்கின் செனக்கும் ஸ்போன்சர் வழங்கப்படுகிறது.

தமிழ் உட்பட 71 மொழி பேசும் லண்டன் பள்ளி

இறங்கு லண்டன், வொன்றிவேததில் உள்ள சவுத்பில்ட் கொம்பினிற்றி கொலிஜில் தமிழ்ப்பட 71 மொழிகளைப் பேசும் மாணவர்கள் கல்வி கற்கின்றனர். தமிழ், அரபிக், குர்தில், கசாக் (கசகஸ்தான்), பார்சி (அப்கானிஸ்தான்), கலு (தென் ஆபிரிக்கா), சுவாகில் (கென்யா), கர்யோ (சியர் லியோன்) என இப்படியால் நீள்கிறது. 11 - 18 வயதுக்கு இடைப்பட்ட 1300 மாணவர்கள் கற்கும் இக்கல்லூரியில் 550 மாணவர்கள் ஆங்கிலம் தெரியாமலும் முன்னர் பள்ளிக்கே செல்லாதவர்களைவும் இருந்துள்ளனர்.

உலகின் பல்வேறு பாகங்களில் இருந்தும் உள்ளாட்டு யுத்தம் மற்றும் பல்வேறு காரணிகளால் புலம்பெயர்ந்த உலகின் பல்வேறு பாகங்களில் செலிப்பறைகளில் ஏற்றும் வழிவகை களையும் காண்போம். உங்கள் ஒத்துழைப்பை வேண்டி அடுத்த இதழில் சந்திக்கும் வரை விடைபெறுகிறோம்.

பிரித்தானிய இந்துக்கள் மத்தியில் சாதியப் பாகுபாடும் ஒடுக்கு முறையும் தலித் சொலிடாரிட்டி நெற்வேக் குந்றச்சாட்டு

தெரிவிக்கிறது.

தலித் சமூகத்தவரான கவுன்சிலரும் முன்னால் மேயருமான ராம் லக்கா இது பற்றித் தெரிவிக்கையில் தான் உயர்சாதியினர் வாழும் பகுதிக்கு தொலைவில் சென்று போட்டியிட்டால் தான் தன்னால் கவுன்சிலராக வெற்றி பெற முடிந்ததாகத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் ஆங்கில நகரங்களில் உள்ள மந்தீர்கள் (கோவில்கள்), குருத்துவராக்கள், பள்ளிவாசல்கள் எல்லாம் வெல்வேறு சாதியப் பிரிவுகளால் நிர்வகிக்கப்படுவதாகத் தெரிவித்தார்.

இதே மாதிரியான பாகுபாடும் ஒடுக்குமுறையும் ஜோரோப்பியத் தமிழ்கள் மத்தியிலும் காணப்படுகிறது. வீட்டில் பெற்றோர் பிள்ளைகளையும் வேண்டாதவர்

களையும் பறையா என்று ஏசவது அன்றாட நிகழ்வாகக் காணப்படுகிறது. சாதிய முறையில் ஒடுக்கப்பட்டவர்கள் புலம்பெயர்வதற்கான பொருளாதார வாய்ப்புகள் இல்லாதபடியால் அவர்களது ஜோரோப்பிய புலம்பெயர்வு என்பது மிக அரிதானதாகவே உள்ளது. அவ்வாறு புலம்பெயர்வப்பகுங்கும் உயர்சாதித் தமிழ் சமூகத்துடன் அந்தியப்பட்டே வாழ வேண்டியுள்ளது. தமிழ் மக்கள் மத்தியில் பிரதேச வேறுபாடும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது.

சர்ச்சைக்குள்ளான கரை வெல்பெயர் சொசைட்டியின் மீது வைக்கப்பட்ட குந்றச்சாட்டுகளில் ஒன்று அவ்வமைப்பு சமூகத்தின் பல்வேறு பிரிவினரையும் உள்வாங்கத் தவறியது என்பதாகும்.

இண்மைகள் உறங்குவதில்லை.

யாமிருக்கப் பயமேன் : ஆச்சுவே முருகனின் ஆறங்காவலராக ரங்கநாதன் தெரிவு

ஆச்சுவே முருகன் ஆலய நிர்வாக சபைக்கான தேர்தல் செப்ரம்பர் 30ல் இடம் பெற்றது. ஒரு அறங்காவல் சபை உறுப்பினருக்கும் 30 செயற்குழு உறுப்பினருக்குமான இத்தேர்தலில் 600 பேர்வரை வாக்களிப்பில் கலந்து கொண்டனர். 1570 உறுப்பினர்களைக் கொண்ட இவ்வமைப்பில் 33 வீதமானோர் வாக்களிப்பில் கலந்து கொண்டுள்ளனர். முன்னைய தேர்தல்களைக் காட்டிலும் இத்தேர்தலில் வாக்களிப்பில் அதிகம் பேர் கலந்து கொண்டனர்.

ஏழுவரைக் கொண்ட அறங்காவல் சபையும் 30 பேரைக் கொண்ட செயற்குழுவும் இவ்வாலயத்தின் நிர்வாகத்திற்கு பொறுப்பாக உள்ளனர். ஏழு அறங்காவலர்களில் வைரவமுர்த்தி,

டொக்டர் ராஷ், சிறிகாந்த, நாகராஜா ஆகிய நால்வரும் நிரந்தர உறுப்பினர்கள். கெ நித்தியானந்தன், திருமதி செல்லத்துரை, ரங்கநாதன், இவ்வாண்டு தெரிவாபவர் ஆகிய இருவரும் தேர்தலின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இவர்கள் மூன்று ஆண்டுகள் பதவிகளில் நிதிக்க முடியும். ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு அறங்காவல் சபை உறுப்பினருக்கு தேர்தல் இடம்பெறும்.

இவ்வாண்டு இடம்பெற்ற தேர்தலில் ரங்கநாதன், பேரின்பநாதன், பத்மநாதன் ஆகிய மூவரும் அறங்காவல் சபை உறுப்பினராவதற்கு போட்டியிட்டனர். அதில் ரங்கநாதன் இத்தடவை வெற்றி பெற்றுள்ளார். அதேத மூன்று ஆண்டுகளுக்கு இவர் தேர்தல் பயமின்றி

அறங்காவலராக இருக்கலாம்.

ஆச்சுவே ஆலயத்தின் அதிகார பீடமாக அறங்காவல் சபையே உள்ளது. அவர்களுக்கு ஆலோசனை வழங்குபவர் களாக செயற்குழு உறுப்பினர்கள் இருப்பர். அதனால் ஆலயத்தின் அறங்காவல் சபைக்கான போட்டியே கடுமையானதாக இருக்கும். நிரந்தர உறுப்பினர்கள் ஆவர்களுக்கு தேர்தல் அச்சமில்லை. மற்றைய மூவர் பாடும் காலத்துக்கு காலம் திண்டாட்டம் தான்.

இத்தேர்தலை தடுக்கும் படிச்சத்தியசீலன் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். ஆனால் இறுதி நேரத்தில் வழக்கை தாக்கல் செய்தபடியால் அதனை நிராகரித்த

நீதிபதி தேர்தலை நடத்த அனுமதி வழங்கி இருந்தார்.

மேலும் 2005 செப்ரம்பரில் ஒழுங்கு செய்யப்பட்ட விசேட பொதுக் கூட்டத்தில் நம்பிக்கையிலாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிர்வாகசபை செயலற்றதாகப்பட்டது. ஆனால் விசேட பொதுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் செல்லாது என செயற்றி கொமிசன் தெரிவித்ததாக கூறப்பட்டது.

இப்போது நடத்தப்பட்ட தேர்தலும் விதிமுறைகளுக்கு புறும்பாக இடம்பெற்ற தாகவும் இத்தேர்தல் செல்லுபடியாகாது எனவும் சில உறுப்பினர்கள் குரல் எழுப்புகின்றனர். இது தொடர்பாக ஒரு இனக்கப்பாட்டை எட்ட முய்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.

செப்ரம்ப்பு 21 - உலக சமாதான தீண்ம் - Exclusive Report


பெண் ஸ்த்ரீதம்

செப்ரம்பர் 21 உலக சமாதான தீண்ம். தமிழ் மக்களின் போராட்ட வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள். தந்தை தயா, சசிகலா, சுரேஷ், முருகானந்தன் தலைமையில் நடைபெற்ற முற்றுகையின் காரணமாக வண்டன் ஸ்தம்பிதம் அடைந்த நாள். எத்தனையோ பாரிய அரசியல் அலைகளை தாங்கிய ரொனி பிளேயரின் அரசு தமிழ் மக்களின் ஓட்டுமொத்தமான போராட்டத்தினால் ஆட்டம் காணும் என எந்த ஒரு வெள்ளையனும் கனவில் கூட நினைக்கவில்லை. தந்தை தயா அவர்கள் நிதர்சனம் டொட் கொம்மை பாவித்து விட்ட பகிரங்க சவாலை சீரியாக எடுக்காததன் விளைவு தான் இது. ஜீரோப்பிய அரசாங்கங்களுக்கு தந்தை தயா விடுத் த முதலாவது எச்சரிக்கை தான் இது.

அன்று காலை தந்தை தயாவின் தீட்டுத்தின் படி வண்டனில் உள்ள 32 கவுன்சில்களுக்கும் முன்பாக பல்லாயிரக் கணக்கான மக்கள் கூடுகிறார்கள். இப்போராட்டத்தில் வண்டன் வாழ் தமிழ் மக்கள் மட்டுமல்லாமல் ஏனைய இனத்தவரும் கலந்து கொண்டனர். அதிலும் குறிப்பாக ஜீமேக்க நாட்டு மக்கள் பல லட்சமாக வந்து கலந்து கொண்டனர். உள்ளுராட்சி மன்றங்களுக்கு முன்பாக கூடிய மக்கள் தொகையினரால் அங்கு பணியாற்றும் ஊழியர்கள் உள்ளே போக முடியாமல் திண்டாடினர். அது மட்டுமல்லாமல் இப்போராட்டத்துக்கு வருகை தரும் மக்களின் எண்ணிக்கையால் வண்டன் வீதிகள் ஸ்தம்பித நிலைக்கு வருகின்றது.

யார் இந்த தயா இடைக்காடர்? இந்த தமிழ் கவுன்சிலர்களின் கூட்டமைப்பு எப்போது உருவாகியது? இது தான் அன்றைய தீண்ம் ஒவ்வொரு பிரிட்டிஷ் இனத்தவணையும் உலுக்கிய கேள்விகள்? தமிழன் தனக்கே சொந்தமான அகிம்சை வழியை கையாண்தால் அதிக சேதம் ஒன்றும் வண்டனில் இடம்பெறவில்லை.

விசயம் அறிந்த ரொனி பிளேயர் உடனே மெற்றோபொலின்றன் பொலிஸ் உயர் அதிகாரி இயன் பிளேயரை தொலைபேசியில் அழக்கிறார். ‘ஓய்!!! இங்கு வண்டன் ஸ்தம்பிதம் அடைகிறது. நீர் நிதர்சனம் டொட்



தந்தை தயாவுடன் தந்தை செல்வா (அந்த செல்வா அல்ல எங்கட செல்வ விநாயகர்) கொம் பார்க்கவில்லையா? உம்முடைய வேலையை வடிவாக கவனிக்க ஏலாட்டி உடன் நிசைன் பண்ணலாம்.....'

இயன் பிளேயர் 'சொறி ..மிஸ்ற் பிரைமினிஸ்ர்.'

'என்ன மசிர் சொறி.....?' ரொனி பிளேயர் பொரிந்து தள்ளுகிறார். கசரினா பிச்சில் தனது குடும்பத்துடன் ஹூலிடேயில் இருந்த இயன் பிளேயர் உடனே தனது ஹூலிடேயை கான்சல் செய்துவிட்டு வண்டனுக்கு பறக்கிறார்.

தமிழ் மக்களுக்கு ஏதும் பிரச்சினைகள் இருந்தால் அதை தனிப்பட்ட முறையில் என்னிடம் சொல்லி தீர்த்திருக்கலாம். அதற்காக வண்டனை ஸ்தம்பிதம் அடைய வைத்ததில் எந்தவித நியாயமுமில்லை என ரொனி பிளேயரின் பேட்டி பிபிசி, ஜீபிசி, ஹோய்ர், ரிபிசி, ரிரின், எபிசி, எல்ரின் அனைத்திலும் முக்கிய செய்தியாக ஏலிப்பப்படுகின்றது.

இது இப்படியிருக்க வண்டனில் இடம்பெறுகின்ற தமிழ் மக்களின் போராட்டம் தனிவைதாக இல்லை. நிலைமை மோசமாவதை தடுக்க ரொனி பிளேயர் ஈஸ்த்ரீஹாம் சென்று அங்குள்ள

தமிழர்களை நேரடியாக சந்தித்து மன்னிப்பு கேட்க தயார்கிறார்.

ரொனி பிளேயரின் மொபைல் அடிக்கிறது. ‘ஓ! ஜீசஸ் இது ஜோர்ஜ் புதி’, பிளேயர் அதிர்ந்து போகிறார்.

‘ரொனி என்ன நடக்கிறது? நான் கேள்விப்பட்டது எல்லாம் உண்மையா? எங்கட சீஜீ எப்பிடி சக்சல் புல்லா ஆம்ஸ் டைல் ஹான்டில் பண்ணிச்சு. எம்ஜூ என்ன பிடுங்குகிறது?’ புதி தனக்கே உரித்தான் தூசன் வார்த்தையில் போரிந்து தள்ளுகிறார்.

‘ஜ ஆம் வெரி சொறி புதி..... நடந்தது நடந்துவிட்டது. நிலைகளை கட்டுப்பாட்டில் கொண்டுவர நானே தனிப்பட்ட முறையில் வீதியில் இரங்கிவிட்டேன். தயவு செய்து பொறுமையை கடைப்பிடியுங்கள்’ பிளேயர் முருகானந்தன் கைவிரிக்கிறார்.

‘இந்த மனுசன் இப்பிடித்தான், சாமம் சாமாய் போனில் தொங்கிக் கொண்டு இருந்து போட்டு பட்டப்பகல்ல ரீவிக்கு முன்னால் படுக்கிறது. ஹரோ நகரசபை முன்பாக நடக்கும் கரகோசம் ஏ406 வரை கேட்கிறது. ரொனி நேராக சென்று தந்தை தயாவின் கையை பிடிக்கிறார். ‘இந்த கையை காலா நினைத்துக் கொள்ளுங்கள். தயவு செய்து உங்களின் போராட்டத்தை கைவிடுங்கள்.....’ பிளேயர் கெஞ்சும் போது’

‘இந்த தான் சிவ பூசையில் கரடி என்று சொல்லது போல’ புதி புறுத்துக் கொண்டு சலிப்புடன் விழித்துக்கொள்கிறார் தயா.

(இவை யாவும் கற்பனையல்ல.)

2ண்மைகள் 2றங்குவதில்லை.

மலையகம் நோக்கி தமிழ்நாடு ஆசிரியர்கள்

மலையகத்தில் காணப்படும் 5,000 பயிற்சி பெற்ற ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்ப தமிழ்நாட்டில் இருந்து பயிற்சி பெற்ற ஆசிரியர்களை வருவிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இரு நாட்டுக்குமிடையிலான இந்த ஒருங்கிணைந்த கல்வித் திட்டம் இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தால் ஒருங்கிணைக்கப்படுகிறது. இத்திட்டத்தின் பிரகாரம் முதற்கட்ட ஆசிரியர்கள் இவ்வாண்டு இறுதியில் இலங்கைக்கு வரவுள்ளனர். இவர்கள் இலங்கையில் உள்ள தமிழ் மொழி ஆசிரியர்களை பயிற்றுவிப்பதில் ஈடுபடவள்ளனர்.

15 லட்சம் மக்கள் தொகை கொண்ட மலையகத் தமிழர்கள் இலங்கையின் சனத்தொகையின் 5 விதம். இவர்களில் 80 வீதத்தால் அதிகரித்து உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையேயான சுதந்திர வர்த்தக உடன்பாட்டின் மூலம் இரு மூலம் வர்த்தகம் 2 பில்லியன் அமெரிக்க டெலரை எட்டியுள்ளது. 4000 பொருட்களை இலங்கையிலிருந்து வரியின்றி ஏற்றுமதி செய்யக் கூடியதாக உள்ளது. தஞ்போது இங்குமதி, ஏற்றுமதி விகிதாசாரம் சமனின்றி காணப்படுவதாகவும் ஆணால் இது இலங்கையின் நலனுக்க சாதகமாக முன்னேற்றும் காண்பதாக Deputy Director Department of Commerce நிமல் கருணாதிலக்க தெரிவிக்கிறார்.

இலங்கை அதிபரின் இங்கிலாந்து விஜயம்:

சமாதானத்தை நோக்கியே என் பயணம் அமையும்



இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஒகஸ்ட் 30ல் இங்கிலாந்துக்கு யென்ம் செய்தார். இவர் இங்கிலாந்து பிரதமர் ரோனி பிளோயரைச் சந்தித்துவிட்டு இலங்கை உயர்ஸ்தானிகர்த்தில் கலந்து கொண்டார்கள்.

அங்கு உரையாற்றிய ஜனாதிபதி "பயங்கரவாதிகளின் நடவடிக்கைகளுக்கு நாம் ஒரு போதும் அடிப்படையில் மாட்டோம். அவர்களின் தாக்குதலை முகம் கொடுக்கும் துணிச்சல் எம்மிடம் உள்ளது. நான் நாட்டை இரண்டாக்க விடமாட்டேன். மேலும் எமது நாட்டில் பல தசாப்தங்களாக வாழ்ந்து வரும் தமிழ், சிங்கள், மூஸ்லீம் மக்களிடம் தற்போது நிலவிவரும் ஒற்றுமையின்மையை நீக்கி அவர்களுக்கு அமைதியான வாழ்வை

ஏற்படுத்த என்னால் முடியும். புதியதொரு இலங்கையை கட்டியெழுப்புவதே எனது நோக்கம். அதற்கு உங்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம்.

நாம் இன்று பல ஜனாதிபதிகளை இழந்துவிட்டோம். புத்திஜீவிகளை இழந்துவிட்டோம். எமது நாட்டின் பொருளாதார அபிவிருத்திகளை இழந்துவிட்டோம். தகுதி, திறமை என்பவற்றுக்கு முன்னுரிமை அளித்து இதை எல்லாம் கட்டியெழுப்புவேன். தமிழ் மக்கள் எல்லோரும் புலிகள் அல்ல என்பதை நான் நன்கு அறிவேன். அவர்களிடம் இருக்கும் பயத்தையும் ஆயுத்தையும் நீக்கி நிம்மதியாக வாழ வைப்பதே எனது இலட்சியம். இதற்காக எமது அரசியல் நிர்வாக முறைகளில்

இலங்கை - இந்திய வர்த்தகம் செழிக்கின்றது

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வர்த்தக உறவுகள் 80 வீதத்தால் அதிகரித்து உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையேயான சுதந்திர வர்த்தக உடன்பாட்டின் மூலம் இரு மூலம் வர்த்தகம் 2 பில்லியன் அமெரிக்க டெலரை எட்டியுள்ளது. 4000 பொருட்களை இலங்கையிலிருந்து வரியின்றி ஏற்றுமதி செய்யக் கூடியதாக உள்ளது. தஞ்போது இங்குமதி, ஏற்றுமதி விகிதாசாரம் சமனின்றி காணப்படுவதாகவும் ஆணால் இது இலங்கையின் நலனுக்க சாதகமாக முன்னேற்றும் காண்பதாக Deputy Director Department of Commerce நிமல் கருணாதிலக்க தெரிவிக்கிறார்.

தனபால விலகிக் கொண்டார்

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்திற்கான போட்டியில் இருந்து இலங்கை தனது வேட்பாளர் ஜெயானந்த தனபாலவை உத்தியோக பூர்வமாக விலத்தீக் கொண்டுள்ளது. மேற்கொள்ளப்பட்ட கணிப்புகளின் படி தென் கொரியாவைச் சேர்ந்தவரே முன்னணியில் நிற்பதால் தனபாலவை இலங்கை அரசு விலத்தீக் கொண்டுள்ளது. இதன் மூலம் ஆசியாவைச் சேர்ந்த ஒருவர் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் ஆவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து உள்ளது. இலங்கை அரசும் ஆசியாவைச் சேர்ந்த ஒருவரே இத்தடவை செயலாளர் நாயகமாக வர வேண்டும் என்ற தன் விருப்பத்தை வெளியிட்டுள்ளது.

இலங்கை ஜனாதிபதியின் மற்றுமொரு விஜயம்

செப்ரம்பர் 23ல் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் அவரது குழுவினரும் லண்டன் வந்திருந்தனர். கியூபாவில் இடம்பெற்ற அணிசேரா நாடுகளின் மாநாட்டில் கலந்து கொண்டுவிட்டு லண்டன் வந்திருந்த ஜனாதிபதியுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் வந்திருந்தார்.

அவர்டம் ரோனி பிளோயரின் சந்திப்பு பற்றி கேட்டபோது சமாதான ஒப்பந்தத்தில் ஏற்பட்ட பின்னடைவு. இலங்கையில் பயங்கரவாத நடவடிக்கையை தடுக்கும் வழிமறைகள், அதற்காக இந்நாட்டின் ஒத்துழைப்பு, அமைதியான வாழ்விற்கான அடிப்படைகள் போன்ற விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டதாக குறிப்பிட்டார். மேலும் பிரிட்டனின் காலனியாதிக்கத்தில் இருந்து விடுபட்டது எமது நாடு. பிரிட்டனும் பயங்கரவாதத்திற்கு எதிராக செயல்பாடுகளை மேற்கொள்ளும் ஒரு நாடு என்றும் குறிப்பிட்டார்.

இலங்கையில் யுத்தம் பற்றி கேட்டபோது நாம் இன்னும் சமாதானத்தை தான் விரும்புகின்றோம். ஓப்பந்தம் இன்னும் நடைமுறையில் உள்ளது. அதை நாம் இன்னும் மீறவில்லை. ஆனால் வி.புலிகள் மீறியுள்ளார்கள். சிறுரூப்புகளை படையில் சேர்க்கிறார்கள். பாதுகாப்பு படையினரை தாக்குகிறார்கள். ஆனால் நாம் நாட்டின் பாதுகாப்புக்காக, மக்களின் பாதுகாப்புக்காக, படையினரின் பாதுகாப்புக்காக தான் தாக்குதல் நடாத்துகிறோம் என்று குறிப்பிட்டார்.

இந்தியா பற்றி கேட்ட போது இந்தியாவின் உதவியை நாம் எப்போதும் நம்பியுள்ளோம். இந்தியாவின் பங்களிப்பு மிக முக்கியமானது எனத் தெரிவித்தார்.

நான் பிரபாகரனுடன் நேரடியாக பேச தயாராக உள்ளேன். அவர் வெளியே வருவாரா? நான் எப்பொழுதும் சமாதானத்தை விரும்புகின்றவன். அதை நோக்கியே என் பயணம் அமையும். நாங்கள் எப்பொழுதும் பயங்கரவாதத்தை எதிர்க்கின்றோம். இவ்வளவு நடந்த பின்பும் நான் எல்லா விடயங்களையும் முன்னெடுத்துச் செல்ல தயாராக உள்ளேன் என்று கூறினார்.

யாழ் மாணவர்களை பாடசாலைக்குச் செல்ல விடாமல் வி.புலிகள் பகிள்கரப்புச் செய்கின்றனர் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி மகிந்த தன்னால் எப்படி இயல்பு நிலையை ஏற்படுத்த முடியும் என்று கேள்வி எழுப்பினார். இச்சந்திப்பு ஒரு மணி நேரம் நிதித்தது.

Wave Poem

As the waves crash together,
you can hear
some seagulls squawking,


As you can see the blue waves,
you can smell
the stinky salt

As you feel the waves,
you can touch
the fresh water.

by
Kirusanth Murugaiah
age 7, year 3
Knollmead primary school
Tolworth



ஜ ஒ எம் திட்டம் இலங்கை முன்னணியில்



எப்ரல் 2003ல் நாடு திரும்பியவருக்கு VARRP திட்டத்தின் உதவியுடன் அவரது வீட்டில் கோழிப் பண்ணை அமைத்துக் கொடுக்க உதவி வழங்கப்பட்டது. 50 கோழிகளுடன் ஆரம்பிக்கப்பட்ட பண்ணை இப்போ 300 கோழிகளுடன் வருமானத்தை கட்டிக் கொடுக்கிறது.

IOM International Organization for Migration (ஜென்ம்) அமைப்பின் உதவியுடன் நடைபெறும் Voluntary Assisted Return and Reintegration Programme (VARRP) இன் கீழ் இலங்கைத் தமிழர்களே கூடுதல் பலனைப் பெற்றிருப்பதாக Stories of Return என்ற ஜென்ம் இன் வெளியீட்டில் உள்ள புள்ளிவிபரங்கள் எடுத்துக் காட்டுகின்றது. யூன் 2002ல் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டத்தினால் 50 நாடுகளைச் சேர்ந்த 1500 பேர் வரைக்கும் உதவி வழங்கப்பட்டு உள்ளது. இவர்களில் 311 பேர் இலங்கையர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதில் 90 வீதமானவர்கள் தமிழர்கள். ஜென்ம் திட்டத்திற்கு இலங்கையே முன்னுதாரணமாகத் தீகழ்வது குறிப்பிடத்தக்கது. இலங்கையர்

இலங்கையைத் தொடர்ந்து ஈரான் (172), அப்கானிஸ்தான் (170), அல்பேனியா (145) ஆகிய நாட்டவர்கள் அதிகம் பயன்பெற்றுள்ளனர்.

இந்த உதவித் திட்டம் தாமாக விரும்பி தாயகம் திரும்புவர்களுக்கு உதவும் திரும்பிச் சென்று அங்கு புதிய வாழ்க்கையை ஆரம்பிக்கவும் உதவுகிறது. திரும்பிச் செல்பவர்கள் பொருளாதாரர்தியில் சுயாதீனமாக தங்களை ஸ்தீப்படுத்திக் கொள்ளும் வகையிலும் இந்த உதவித் திட்டம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

இத்திட்டத்தின் வெற்றி காரணமாக 2004ல் VARRP திட்டத்தின் கீழ் திரும்பிச் சென்றவர்கள் அதற்கு முந்தைய ஆண்டைக் காட்டிலும் 200 மடங்காக அதிகரித்து உள்ளது. இப்போது



பல விளையாட்டுப் போட்டிகளிலும் கலந்து கொண்டு சாதனைகளை நிகழ்த்தி வரும் யூனியன் புட்போல் கிளப் இன் இளம் வீரர்கள்

- சிறுவர் ஞான் -

சிறுவர் ஞான் உங்கள் கூத்துக்கூடிய நிமிடங்கள் கீழ்க்கண்ட கீல்தை எழுத்து எழுதி கீழ்க்கண்ட கீல்தை, குறைக்குத்து, நிதிவுத்து, உங்கள் விடுதியிலும் விடுதியிலும் எனும் உவவுற்றையும் சிறுஞ்சியில் உச்சத்துக் கீல்தை உள்ளோம்.

இவ்வெண்ணிக்கை மேலும் அதிகரித்து வருகிறது.

சராசரியாக ஒருவருக்கு 1000 பவுண் அவரது சமூக மீல்ஸினைவுக்காக வழங்கப்படுகிறது. இத் தொகை ஜனவரி முதல் 3000 பவுண்களாக அதிகரிக்கப்பட்டிருந்தது. நால்வர் உள்ள குடும்பமாக இருந்தால் 12,000 பவுண்கள் கிடைக்கும். இப்போது ஒக்ரோபர் 31 வரை இது நீடிக்கப்பட்டு உள்ளது. மேற்கொண்டு இது நீடிக்கப்படுமா தொடருமா என்பது உறுதியாகத் தெரியவில்லை.


வழங்கப்படும் இந்த 3000 பவுணில் விமான நிலையத்தில் 500 பவுண் பண்மாக வழங்கப்படும். அதன் பின் 1000 பவுண் வழங்கப்படும். மேலும் சிறுதொழில் செய்வதற்கு 1500 பவுண்கள் முடிவாக வழங்கப்படும். இந்த

உதவியைப் பெறுவர்கள் விவசாயம், பண்ணை, மீன்பிடி, வாகனங்கள் திருத்துதல் போன்ற சிறுதொழில்களையும் பலசரக்குக்கடை புதைக்கடை போன்ற சிறுவர் தகங்களையும் ஆரம்பிக்கின்றனர்.

அன்மையில் உருவாகியின் யுத்த சூழ்நிலை இத்திட்டத்திற்கு விண்ணப் பிப்பவர் களைக் குறைத்திருந்த போதும் மாதாந்தம் 20 - 40 பேர் விண்ணப்பித்து உதவியைப் பெறத் தகுதியானவர்களைகின்றனர். கடந்த மார்ச் மாதம் அதிகப்படியாக 80 பேர் இத்திட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டனர். யுத்தம் காரணமாக இலங்கையின் வடக்கு கிழக்கிற்கு திரும்பிச் செல்பவர்கள் குறைவு பெரும்பாலானவர்கள் கொழும்பு, நீர்கொழும்பு, கண்டி ஆகிய பகுதிகளுக்கு திரும்புகின்றனர்.

கடந்த ஆண்டு பெற்றவரியில் சாவகச்சேரிக்கு திரும்பி வந்தவர், VARRP திட்டத்தின் உதவியுடன் வெல்டிங் சிறுதொழில் நிலையத்தை ஆரம்பித்து நடத்தி வருகிறார். தற்போது

இவர் மூவரை தனக்கு வேலைக்கு அமர்த்தியுள்ளார்.



இண்மைகள் உறங்குவதில்லை.

இலங்கையிலிருந்து வந்து 33வது இலக்கியச் சந்திப்பில் கலந்து கொண்ட பெளசர் அவர்கள் லண்டன் குரல் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியை இங்கு காண்கிறீர்கள். மூன்றாவது மனிதன் இலக்கிய சஞ்சிகையின் ஆசிரியரான பெளசர் இலக்கிய கர்த்தா மட்டுமல்ல அரசியலில் ஈடுபட்டவர், ஊடகவியலாளர், மனித உரிமைச் செயற்பாட்டாளர். இவரின் வருகை ஜோப்பிய இலக்கிய வட்டத்தில் சிறு சலசலப்பையும்

"33வது லண்டன் இலக்கியச் சந்திப்பில் நான் கலந்து கொள்வதை தடுக்கும் நோக்கில் திட்டமிட்ட ஒருசில சக்திகளால் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் பொய்யானது."

இ.குரல்: இலக்கியச் சந்திப்பிற்காக லண்டன் வந்திருக்கிறீர்கள். உங்கள் விஜயம் எப்படி அமைந்தது?

பெளசர்: 33வது இலக்கியச் சந்திப்பில் கலந்து கொள்வதற்காக வந்தேன். என்னைப் பொறுத்த வரையில் இப்பயணம் கருத்துப் பரிமாற்றங்களை ஏற்படுத்துவதாகவும், முற்போக்கு ஜனநாயக சக்திகளுடன் தொடர்புகளை ஏற்படுத்த வாய்பாகவும் அமைந்தது. புலம்பெயர்ந்து வாழ்கின்றவர்களின் வாழ்வு முறையை நேரடியாக பார்க்கக் கூடியதாக இருந்தது.

இ.குரல்: லண்டனின் இலக்கியச் சூழல் பற்றிய உங்கள் அபிப்பிராயம் என்ன?

பெளசர்: இலக்கியச் சூழலில் பெரிதானால் ஈடுபடு இருப்பதை நான் காண முடியவில்லை. படைப்புத்துறையில் ஈடுபடுவர்களும் குறைவாகவே இருக்கின்றார்கள் என நினைக்கின்றேன். ஒரு இலக்கியக் கூட்டத்திற்கு வந்து நேரத்தைச் செலவிட இங்குள்ள வாழ்க்கை அவர்களுக்கு இடம் தருவதில்லை. இலங்கையைப் பொறுத்தவரை வெங்கே நெருக்கடிகள் இருந்தாலும் எழுத்து இலக்கியத்துறைக்கு அங்கு ஒரு இடம்முண்டு.

இ.குரல்: இலக்கியச் சந்திப்பு என்பது இலக்கியத்திற்கான ஒரு களமாக அமைய வேண்டும் என்று ஒரு சாராரும் அரசியல் இல்லாத இலக்கியம் இல்லை என ஒரு சாராரும் அனி பிரிந்துள்ளனர். இது பற்றிய உங்கள் கருத்து என்ன?

பெளசர்: நிச்சியமாக இலக்கியம் என்பது அந்த மொழியினுடைய அந்த மக்களினுடைய வாழ்வைப் பேணுவதாகவும் அவர்களினுடைய மகிழ்ச்சி துங்பங்களைப் பகிர்ந்து கொள்ளும் நிகழ்வாகவே உள்ளது. உலக வரலாற்று இலக்கியங்களைப் பொறுத்த வரையிலும் அரசியலையும் இலக்கியத்தையும் பிரித்து பார்க்க முடியாது என்றே நினைக்கின்றேன். 80க்குப் பின்னான ஸமத்து தமிழ் இலக்கியத்தின் பெரும்பகுதி நேரடியான அரசியல் தாக்கத்தின் விளைவாகவே இருத்திருக்கிறது. ஆகவே ஸமத்து தமிழ் இலக்கியச் சந்திப்பில் அரசியல் கலக்கக்கூடாது எனச் சொல்வது அப்படிச் சொல்பவர்களின் வசதிக்கருதிய கூற்றுத்தான். உண்மை வேறாக இருக்கிறது.

இ.குரல்: நீங்கள் அரசியலில் ஈடுபட்டவர் ஆர்வமுடையவர். ஊடகவியலாளர். மூன்றாவது மனிதன் என்ற இலக்கிய சஞ்சிகையையும் நடத்தி வருகிறீர்கள். உங்களில் மேலோங்கி நிற்பது என்ன? அரசியலா? ஊடகமா? இலக்கியமா?

நிச்சயமாக பத்திரிகைத்துறை தான் என்னுடைய தளம். அதேநேரம் நான் இலக்கியவாதியாகவும் அரசியல் மாணவனாகவும் இருக்க விரும்புகிறேன்.

இ.குரல்: இலக்கியச் சந்திப்பிற்கான உங்கள் வருகை ஜோப்பிய இலக்கிய வட்டத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்ததே?

எனது அரசியல் கருத்துறை இலங்கையில் வாழ்கின்ற மூஸ்லிம் மக்களை பிரதானப்படுத்தியும் அங்குள்ள ஜனநாயகம் கருத்துறை பேசுக்கிறை பன்முகத்தன்மை என்பவற்றை வலியுறுத்துவதுமாக உள்ளதால் இந்த நிலைப்பாடுகளுக்கு மாற்றான கருத்துக்கொண்ட விபுலிகளுடன் எங்களுக்கு நிறையவே தெளிவானதும் உறுதியானதுமான கருத்து முரண்பாடுகள் உள்ளன.

அதனால் இந்த 33வது இலக்கியச் சந்திப்பில் நான் கலந்து கொள்வதை தடுக்கும் நோக்கில் திட்டமிட்ட ஒருசில சக்திகளால் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் பொய்யானது என்பதுடன் அவை சேஷிக்கப்பட்ட கற்பண்யாகவும் இருந்தது. இப்படியான பொய்யான பரப்புறைகளுக்கு பிரதானமான காரணம் இலக்கியச் சந்திப்புப் போன்ற பொதுவான தளங்களில் எங்களைப் போன்றவர்கள் கலந்து கொள்வதால் பல விடயங்கள் வெளிச்சத்திற்கு வரும் என்ற உண்மையின் காரணமாகவே அவர்கள் இப்படியான பொய் பிரச்சாரங்களை கட்டவிழ்த்து விடுகின்றனர். எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் துணிவுடன் எங்களை அமைத்த நண்பர்கள் பல்வேறு உண்மைகளை நிலைநாட்ட முனின்றார்கள். இப்பொழுது பொய் பிரச்சாரங்களை கட்டவிழ்த்து விட்டவர்கள் ஆனால் தனது ஓட்டக்குள் தலையை இழுத்தக்கொண்டு நிற்பது போல் நிற்கிறார்கள்.

இ.குரல்: இக்குற்றச்சாட்டை உங்கள் மீது சமத்தியவர் தமிழ் இலக்கிய உலகில் மதிக்கப்படும் உங்களைப் பற்றி மிகவும் அறிந்த, நெருக்கிய நண்பர். இயல் விருது பெற பத்மநாப ஜெயர். அவ்வாறான ஒரு குற்றச்சாட்டை அவர் வைக்கக் காரணம் என்ன?

பத்மநாப ஜெயர் லண்டனில் இலக்கியச் சேவை செய்வதாகவே நான் இதவரை அறிந்திருந்தேன். இலங்கையிலிருந்து தவறான தகவல்களை, முட்டாள்தனமான தகவல்களை அவருக்கு வழங்குகின்ற புலனாய்வுத்துறையை அவர் வைத்திருப்பதாக நான் நினைக்கவில்லை. ஜெயர் இயல் விருதையும் தான்தீடு வேறு பல விருதுகளுக்கும் முயற்சிக்கிறார் போல் தெரிகிறது.

இ.குரல்: இந்தக் குற்றச்சாட்டை பற்றி நீங்கள் பத்மநாப ஜெயருடன்

ஏற்படுத்தியது. மேலும் பெளசர் அவர்கள் மூஸ்லீம் மக்களின் உரிமைகளுக்காக நீண்ட காலமாக குரல் கொடுத்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறான பன்முகத் தன்மை கொண்ட பெளசரை ஒக்ரோபர் 2ல் அவருடைய நண்பரின் அலுவலகத்தில் சந்தித்து பல்வேறு விடயங்களையும் கலந்துரையாடினோம். அதனை இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

பெளசர் 2டன் 100 நிமிடங்கள்

கலந்துரையாடினர்களா?

தொர்பு கொள்ளவில்லை. அதற்கான அவசியமும் எனக்கில்லை.

இ.குரல்: உங்கள் லண்டன் வருகை உங்கள் மீதான குற்றச்சாட்டை நிவர்த்தி செய்ய உதவியதா?

பெருமளவில் நிவர்த்தி செய்திருக்கிறது. ஜெயர் போன்றவர்கள் அப்பாவிகள் இல்லை. அபாண்டமான குற்றச்சாட்டை சுமத்துபவர் என்பதை பல நண்பர்கள் என்னிடம் நேரடியாகவே தெரிவித்தார்கள்.

இ.குரல்: சந்திப்பொன்றில் மூஸ்லீம் இளைஞர்கள் தீவிரவாத நிலைப்பாட்டை நோக்கி நகர்வதாகக் குறிப்பிட்டு இருந்திர்கள். அதனை தவிர்க்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தி இருந்திர்கள். ஆனால் நீங்களும் உங்கள் நண்பர்களும் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டாக கூறப்படுகிறது. உங்களுக்கும் அவ்வாறான செய்பாகூனுக்கும் தொடர்பு உண்டா?

முதலில் ஒரு அடிப்படை உண்மையை விளங்கிக் கொள்ள வேண்டும். இலங்கையில் தமிழ் மக்களுக்கு அரசியல் பிரச்சினை இருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்கின்றோமோயானால் குறிப்பாக வடக்கு கிழக்கில் வாழ்கின்ற மூஸ்லீம் மக்களுக்கும் அரசியல் பிரச்சினைகள் இருக்கின்றது என்பதை பத்திரிகையாளாக, எழுத்தாளாக இருக்கின்ற நான் சொல்ல வேண்டும். தமிழ் மக்களை, தமிழ் எழுத்தாளர்களை, செயற்பாட்டாளர்களை சிறிலங்கா அரசு எப்படி தமிழ் திவிரவாதத்துடன் தொடர்புபடுத்தியதோ அதற்கு எந்த வகையிலும் குறைவில்லாத வகையிலேயே தமிழ் தேசியவாதம் எங்களைப் போன்றோர்கள் மீது இத்தகைய குற்றச்சாட்டுக்களை சுமத்துகின்றது. இத்தகைய கடப் நோக்கமிக்க குற்றச்சாட்டுகளினாலோ எங்களைப் போன்றவர்கள் பெரும் உயிர் அச்சுறுத்தலை எதிர்நோக்கின்றனர்.

ஆனால் உண்மையான நிலவரத்தின்படி வடக்கு கிழக்கில் மூஸ்லீம் மக்கள் விபுலிகளின் சித்தாந்தத்தினாலும் இராணுவ நடவடிக்கைகளாலும் மிக மோசமான வாழ்தலுக்கான நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றனர். 1990க்களில் இருந்து விபுலிகள் மோசமான அடக்கமுறையை வடக்கு கிழக்கு மூஸ்லீம்களின் மீது மேற்கொள்கிறது. விபுலிகளினால், முன்னெடுக்கப்பட்டு வருகின்ற இனச்சுத்திகரிபு இனப்படுகொலைகளை எதிர்கொள்வதற்கு மாற்று வழியாக மூஸ்லீம் இளைஞர்கள் தீவிரவாத வழிகளை நாட வேண்டியது தவிர்க்க இயலாத்தாக உள்ளது.

சமுக நிலவரங்களை வெளிப்படுத்த வேண்டியது கட்டாயமானதாகும். இப்படியான நிலை த

லண்டன் இலக்கியச் சந்திப்பு

33வது இலக்கியச் சந்திப்பு செப்ரம்பர் 23, 24இல் ஸ்ரட்போடில் உள்ள கிழக்கு லண்டன் பல்கலைக்கழகத்தில் ராஜேஸ் பாலாவின் வரவேற்புரையுடன் ஆரம்பமானது. கிழக்கு லண்டன் பல்கலைக்கழக துணை வேந்தர் மைக் தோர்ண், கிழக்கு லண்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜாஸ்பிர் பானேசேர், நியூஹாம் கவுன்சில் போல் சத்தியநேசன் ஆகியோர் ஆரம்ப உரைகளை நிகழ்த்தினர். அதனைத் தொடர்ந்து தமிழ் இலக்கிய உலகிலிருந்து உயிர்நீத்த சி. புஸ்பாஜா, முல்லை யூரான் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

தொடர்ந்து புகவிட இலக்கியம்: மொனத்தின் குரல்-ப. சந்தூஸ்குமார் (பேர்வின்), புகவிடத்தில் தலித் இலக்கியம்- அ. தேவதாசன் (பிரான்ஸ்), நாதன் (பிரான்ஸ்), கலாச்சாரத்தளத்தில் பெண்களின் போராட்டம்- சுமதி ராஜஷிங்கம் (இலங்கை), சுல்பிகா (இலங்கை), புகவிடவாழ்வில் இளம் தலைமுறையினரின் அடையாளம்- ம. அருள்நேசன் (நோர்வே) ஆகியோர் முதல்நாள் ஆய்வுரைகளை வழங்கினர். மறுநாள் நிகழ்வு வி. சிவலிங்கத்தின் உரையுடன் ஆரம்பமாகியது. மனித உரிமையும் ஈழத் தமிழ்ப் படைப்புக்களும் என்ற தலைப்பில் மு. நித்தியானந்தனும் ஈழத்தமிழ் இலக்கியமும் முஸ்லிம் படைப்பாளிகளும் என்ற தலைப்பில் மஹாராஜ் பெளசரும் ஆய்வுரைகளை வழங்கினர். ஒவ்வொரு ஆய்வுரைக்குப் பின்னும் கலந்துரையாடல் இடம்பெற்றது. (படம்: மு நித்தியானந்தன், வி சிவலிங்கம்)



ராஜேஸ் பாலா

அரசியல்வாதிகளால் பாவிக்கப்படும் அரசியற் கருத்துக்கள் ஒரு கலையுடன் (கலைஞருடன்) உள்ளிடும் துணி வற்றன். ஏனென்றால் இதுவரை காலமும் நடந்த சம்பவங்களின் சாட்சியங்களை முன் வைத்துப் பார்க்கும்போது, அரசியல்வாதிகளுக்கு 'உண்மை' என்ற விடயத்தில் அக்கறை கிடையாது. தங்கள் அதிகாரத்தை எப்படியும் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதையே விரும்புகிறார்கள்.

உண்மைகளைத் தெரிந்து கொள்ளாத அறியாமைக்குள் பொது மக்களை வைத்திருப்பது அவர்களின் (ஆதிக்கவாதிகளின்) அதிகாரத்தை தக்க வைத்திருப்பதற்கு இன்றியமையாத விடயமாகும். அரசியல் வாதிகளின் பொய்க்களை மெய்யென நம்பிக்கொண்டு, தங்களின் வாழ்க்கையே உண்மைகளுக்கு அப்பாற்பட்டது என்பது தெரியாமலேயே பெரும்பாலான பொது மக்கள் வாழ்கிறார்கள். அரசியல்வாதிகளால் அழகாகப் பின்னிய பொய்மை என்ற வலைக்குள் நாங்கள். (பொதுமக்கள்), அகப்பட்டுக்கொண்டு அரசு கொடுக்கும் கருத்துக்கள் என்ற பொய்ச்சாப்பாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்' மேற்கண்ட கூற்றைச் சொன்னவர், ஹஜோல்ட் பின்றர் என்பவர். இவர் 2005ம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசைப்பெற்ற இலக்கியப் படைப்பாளி.

சாதாரண மக்களைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஆதிக்கவாதிகளால் சாதாரண மக்களின் சுயசிந்தனை வளர்ச்சிக்கான காரணிகள் தடுக்கப்படுகின்றன. சுயசிந்தனைப் படைப்புக்கள் தடுக்கப்படுகின்றன. சுயசிந்தனைப் படைப்பாளிகள் அடக்கப்படுகின்றன. அவர்களின் அடக்கம் படைப்பாளிகள் அடக்கப்படுகின்றன. சிறை வைக்கப்படுகிறார்கள். சிலர் கொல்லப்படுகின்றன. இலங்கையில் பல தமிழ்ப் படைப்பாளிகளுக்கு என்ன நடந்தது என்று எங்கள் பலருக்குத் தெரியும். எங்களுடன் சேர்ந்து பல இலக்கிய சந்திப்புக்களை நடத்திய சபாரத்தினத்தின் கொலை இதற்கு ஒரு உதாரணமாகும். இதைவிடப் பல உதாரணங்கள் உலகிற் பல பாகங்களிலுமின்னன. 1970ம் ஆண்டின் இலக்கியப்பரிசைப் பெற்ற



வினாக்களை மக்களைச் சந்திப்பு ஒலைக்கும் ஓவது இலக்கியச் சந்திப்பு

துப்பாக்கி முனைகளை பயமுறுத்தும் பொனா முனைகள்

அலைந்தான்டர் சொல் சொனிவிச் அன்று சோவியத் யூனியனின் ஆதிக்கத்திலிருந்த கொம்யூனிஸ்டுகளால், தங்களின் கொள்கைகளுக்குச் சவாலாக எழுதிய குற்றத்தால் சிறை பிடிக்கப்பட்டார். இந்தியாவில், ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சினையைத் தன் எழுத்துக்களின் மூலம் வெளிக்கொண்டந்து ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் பிரச்சாரம் செய்யும் பிரபல பெண் எழுத்தாளர் அருந்ததி ராய், இந்திய அரசின் பல விதமான நெருக்கடிகளுக்கும் முகம் கொடுக்க வேண்டிய இளம்பெண்கள் பினக் குவியல்களாக மாறுகிறார்கள். காதல் நினவுவரும் வயதில் கொலையுரவுகள் கட்டவிழ்த்து விடப்படுகிறது. அடுத்த மனிதனில் அன்பும், நேசும் வைப்பது தேசத் துரோகமாகத் திரிப்படுத்தப்படுகிறது. ஒரு தனி மனிதன் இருப்பது, நிப்பது, நடப்பது, அழுவது, சிரிப்பது போன்ற சாதாரண மனித இயல்புகள் அசாதாரணமாகப்பட்டிருக்கின்றன.

மனித உரிமைகளற் விளிம்பு நிலை மனிதர்களாக ஈழத் தமிழ்மக்கள் அலைகிறார்கள். விளிம்பு நிலையில் வாழும் மனிதர்கள் குழுவில், அகதிகளாக அலையும் மக்கள், அடக்கப்பட்ட பெண்கள், ஆதரவற்ற குழந்தைகள், சாதி, சமயத்தின் பெயரில் ஓரம்கட்டப்படுவோர், குரல் கொடுக்க வழியற்ற விதவைகள், குடும்பத்தின் அன்பும் ஆதரவுமின்றி அவதிப்படும் வயது வந்த முதியவர்கள் என்று பல தரப்பட்டோர் அடங்குவர். விளிம்பு மனிதர்களுக்குக் குரல் கொடுக்க, ஈழத்தமிழ் இலக்கிய உலகில், ஈழத்தின் வடக்கில் இருந்த சாதிக்கொடுமையை எதிர்த்து எழுதிப் புதிய சிந்தனைப் பிரவேசத்திற்கு மூலகாரணிகளாக இருந்த டானியல் போன்றவர்களுக்கு நாங்கள் நன்றி கூறவேண்டும். அவரைத் தொடர்ந்து இன்று இந்தியாவிலும் இலங்கையிலும் புதிய சிந்தனைப் கள் தமிழ்ப் படைப்பிலக்கியங்களில் முக்கியத்துவம் பெறுகிறது.

பிறந்த நாட்டிலேயே அனாதைகளாக கப்பட எங்கள் தமிழின் குரலைப் பலம் பெயர்ந்த இடங்களில் ஓலிக்கப்பண்ணிய சிறு புத்திரிகைகள் இலக்கியச் சந்திப்பு நடக்கும் படைப்பிலக்கியங்களைக் கண்ட இலக்கியச் சந்திப்பு இன்னும் பல்லான்கூடன் தொடர்ந்து பனிசெய்ய வேண்டும். கொடுமைகளால் புலம் பெயர்ந்த தமிழ்ப் படைப்பாளிகள், இலக்கிய ஆரவல்க்கள் சேர்ந்து பேர்ன் நகரில் 1988ல் தொடங்கிய இலக்கியச் சந்திப்பு பல தடைகளையும் சோதனைகளையும் தாண்டி தனது 33வது சந்திப்பை லண்டனில் தொடர்கிறது. இலக்கியப்படைப்பாளிகள், ஆரவல்க்கள் சேர்ந்து தொடங்கிய இலக்கியச் சந்திப்பு இன்று மனித உரிமைக்குரல் கொடுக்கும் ஒரு சந்திப்பாக வளர்ந்திருக்கிறது.

லண்டனில் நடக்கும் சந்திப்பு ஈழத்தமிழ்ப் படைப்புக்களும் மனித உரிமைகளும் பற்றிய விடயங்களை முன்னெடுக்கி றது. இலங்கை, ஜேர்மனி, பிரான்ஸ், டென்மார்க், கனடா, நோர்வே, இங்கிலாந்து, அமெரிக்கா என்று எடு நாடுகளிலிருந்து படைப்பாளிகளும் பார்வையாளர்களும் பங்கு பற்றுகிறார்கள். பலர் இதுவரையும் நடந்த இலக்கியச் சந்திப்புகளில் பங்கேற்றவர்கள், பலருக்கு இதுவே முதற் தடவையாகவிருக்கும். இன்று இங்கு நடக்கும் சந்திப்பு சிந்தனைக்கு விருந்தாக வீழ சினேகிதங்களுக்குப் பாலமாகவும் இருக்கவேண்டும். கருத்துக்காலிருக்கும் வீட்டு நிலையாகவிருக்கும் இன்று இங்கு நடக்கும் சந்திப்பு சிந்தனைக்கு விருந்தாக வீழ சினேகிதங்களுக்குப் பாலமாகவும் இருக்கவேண்டும். கருத்துக்காலிருக்கும் வீட்டு நிலையாகவிருக்கும் இன்று இங்கு நடக்கும் சந்திப்பு சிந்தனைக்கு விருந்தாக வீழ சினேகிதங்களுக்குப் பாலமாகவும் இருக்கவேண்டும். கருத்துக்காலிருக்கும் வீட்டு நிலையாகவிருக்கும் இன்று இங்கு நடக்கும் சந்திப்பு சிந்தனைப் புதிய கருத்துக்களும் கலந் துரையாடல் களும் இடம் பெறவேண்டும்.

புலம் பெயர்ந்த நாடுகளிலும் தாயகத்தில் எங்கள் மக்களின் நடக்கும், அரசியல் பொருளாதார வாழ்க்கை மாற்றங்களைப் பிரதிபலிக்கும் சந்திப்பாக இச்சந்திப்பு அமைந்துள்ளது. இந்தச் சந்திப்பை நடத்த அன்புள்ள பல இலக்கிய சினேகிதர்கள் மனத்தாலும் பணத்தாலும் உதவிசெய்தார்கள். ஈழத்தில் எங்கள் உறவுகள் படும் துயர்களைச் சுட்டிக்காட்டி, அந்தத் துயர்கள் தொடராதிருக்கவும், அங்கு நடக்கும் பல தரப்பட்ட அடக்கமுறைகளும் நிறுத்தப்படவேண்டும். எத்தனையோ தடவைகளில் எத்தனையோ தடவைகளில் எத்தனையோ விதமான சோதனைகளைக் கண்ட இலக்கியச் சந்திப்பு இன்னும் பல்லான்கூடன் தொடர்ந்து பனிசெய்ய வேண்டும்.

இண்மைகள் உறங்குவதில்லை.



IOM can help you return to Sri Lanka

IOM International Organization for Migration

- you are or have been an asylum seeker,

- you have overstayed your visa
- you have no legal status in the UK

If you are an asylum seeker, IOM can assist you further when you are back in Sri Lanka with any of the following:

- small business start up
- vocational training & apprenticeship
- education courses for you and/or our children

For more information, call IOM free on 0800 783 2332 or visit IOM's website.

www.iomlondon.org

This programme is co-financed by the European Refugee Fund



உண்மைகள் உறங்குவதில்லை.